



## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

**ஆணை நாள் – 03.11.2020**

**முன்னிலை**

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,  
மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 3765/D/2020**

திரு. வி. வீரப்பன்,

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத்தகவல் அலுவலர்/  
மேலாளர்,  
எடப்பாடி நகராட்சி,  
சேலம் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

**பார்வை:**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	22.02.2020
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	16.03.2020
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	19.03.2020
முதல் மேல்முறையீட்டு அலுவலரின் பதில் நாள்	30.03.2020
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	20.04.2020

\*\*\*\*\*

**ஆணை**

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர் திரு. வி. வீரப்பன் அவர்கள் தொலைபேசி எண் மனுவில் கிடைக்கபெறவில்லை. ஆகையால் மனுதாரரை தொடர்புகொள்ள இயலவில்லை. மற்றும், பொதுத்தகவல் அலுவலர்/ திரு., K. பழனிப்பன் மேலாளர், எடப்பாடி நகராட்சி அவர்களும் இன்றைய விசாரணையில் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் அனுப்பியுள்ள மனுவில், மனுதாரர் எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட தனது பூர்வீக பட்டா நில சர்வே எண்.58/7 என்ற இடத்தில் நகராட்சி மூலமாக சாலை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளது குறித்து தகவல் வழங்க கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பொதுஅதிகார அமைப்பினால் ந.க.எண்.335/2020/சி2, நாள் 16.03.2020 கடிதப்படி எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட சர்வே எண்.58/7 கொண்ட இடத்தில் நகராட்சி மூலமாக சாலை அமைக்கும் பணி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், மேலும் வழக்கு எண்.340/2019 இடைப்பாடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்தார். மேற்படி, மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடம் பொதுமக்களால் வழிப்பாதையாக பயன்படுத்துப்பட்டு வருவதாகவும், நகராட்சி சார்பாக பாதை அமைக்கப்படவில்லை என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அக்கருத்தினை மனுதாரருக்கு தகவலாக வழங்க பொதுத்தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு, இவ்வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.

**ஓம்/-(சு.முத்துராஜ்)**

**மாநில தகவல் ஆணையர்**

**/ஆணையரின் ஆணைப்படி/**

**உதவிப் பதிவாளர்**

**வழக்கு எண். SA 3765/D/2020**

**பொது அதிகார அமைப்பு:-**

பொதுத்தகவல் அலுவலர்/

மேலாளர்,

எடப்பாடி நகராட்சி,

சேலம் மாவட்டம்.

**மனுதாரர்:-**

திரு. வி. வீரப்பன்,

நாச்சியூர், சேலம் மெயின்ரோடு,

வீரப்பம்பாளையம் அஞ்சல்,

இடைப்பாடி வட்டம்,

சேலம் மாவட்டம்.

Copy to: File

PS/PC 11/11/2020